(4) உரிமைப் பிரச்னைகள்.

(அ) ஓர் உறுப்பினர் கொடுத்திருந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்த பொருள் குறித்து மேலவையில் முதல்வர் விவரம் அறிவித்தது குறித்து எழுப்பப்பட்ட பிரச்னை மீது பேரவைத் தலைவரின் தீர்ப்பு :

மாண்புமிகு பேரவைத் தலைவர் : உரிமைப் பிரச்னைகள் மீதான என் தீர்ப்புகள்.

சட்டமன்ற மேலவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட சில கருத்துக்கள் மீது 17-3-1978 அன்று இப்பேரவையில் மாண்புமிகு உறுப்பினர் திரு. க. சுப்பு அவர்கள் ஒரு உரிமைப் பிரச்னை எழுப்பியுள்ளார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில கோட்பாடுகளுக்கு இணங்க சட்டமன்றத்தில் இரு அவைகளும் சம உரிமைகள் பெற்றவை. ஒரு அவையில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்து, அது சரியா, தவறு என்பது பற்றி, அந்த அவையிலன்றி, வெளியிலே, அது சரியா, தவறு என்ற பிரச்னைகளோ நடவடிக்கைகளோ எடுக்கக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 194 (2)-வது விதியின் கீழ் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு அவையின் நடவடிக்கை பற்றி மற்றொரு அவையில் உரிமைப் பிரச்னை எழுப்புவதும் மரபு அல்ல என்று பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. அவ்வாறு நிகழுமாயின் உடனுக்குடனே அந்த அந்த அவைத் தலைவர்கள் மற்ற அவையின் உரிமையைப் பாதுகாப்பது வழக்கம்.

எனவே, மாண்புமிகு உறுப்பினர் திரு. சுப்பு அவர்கள் எழுப்பிய பிரச்னையில் உரிமை மீறல் எதுவும் இல்லை என்று தீர்ப்பளிக்கிறேன்.

(ஆ) திரு. க. சுப்பு மீது எழுப்பப்பட்ட பிரச்னை மீது பேரவைத் தலைவரின் தீர்ப்பு :

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து 23-3-1978 அன்று மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. பண்ணை சேதுராம் அவர்கள் ஒரு உரிமைப் பிரச்னையை எழுப்பினார்கள். 22-3-1978 அன்று மாண்புமிகு உறுப்பினர் திரு. க. சுப்பு அவர்கள் அவைத் தலைவர் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் சில சொற்றொடர்களை உபயோகித்து வெளிநடப்புச் செய்தார் என்றும், இது அவை உரிமை மீறிய செயல் என்றும் திரு. சேதுராம் அவர்கள் குறிப்பிட்டார்:

அவைத் தலைவர் தீர்ப்புக்கு மாசு கற்பிக்கும் வகையிலோ அல்லது கண்ணியக் குறைவாகவோ அல்லது அவைத் தலைவரின் தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது என்று குறிப்பிடுவதோ, அல்லது